

கடவுள்துணை.

செந்தமிழ்

மதுரைத்தமிழ்ச்சங்கத்து மாதந்தோறும் பிரசரமாகும்
ஒரு தமிழ்ப்பத்திரிகை

“எனைத்தாலு நல்லயை கேட்க வளைத்தாலு
யான்ற பெருமை தநும்” — திருவள்ளுவர்.

தொகுதி-க.0.] பரீதாபி ஞா ஜப்பசிமீ [பகுதி-க.2.

உள்ளறை.

ஜயவினாவின் விடையுரை:—பத்திராதிபர்.	நு.0க
வினைப்பகுதி வேறுபடுகை:—பூர்மத்-அ. குமாரசவாமிப்பிள்ளை	நு.1அ
ஒளவையாரது { பூர்மத்-இ. எஸ். குப்புஸ்வாமி சாஸ்திரிகள்	நு.கூ
நீதிநூல்கள்:—	நீதிநூல்கள்:
பாண்டியசாசநம்:—A. சட்கோபராமாநுஜாசாரியர்	நு.2.ஏ
நடேசர்துதி விரிவுரை:—க. ப. இராமநாதன்செட்டியார்	நு.உ.ஏ
புத்தகவரவு முதலியன:—பத்திராதிபர்.	நு.க
திருமந்திர நாறுபாட்டுக் { பூர்மத்-சே. ரா. சுப்பிரமணியக் குரை:—	கவிராயர்.
மாறனலங்காரம்:—பத்திராதிபர்.	சக கா.ஏ
செந்தமிழ் பத்தாங்கொகுதியின் உள்ளறை முதலியன:—	

பத்திராதிபர்—திரு. நாராயணயங்கார்.

மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலைப்

பதிப்பு.

வருஷம் ஒன்றுக்கு நூ. 4.] 1912 [தனிப்பிறதி அணு-8

வெளிநாடுகளுக்கு நூ. 4—8—0.

அபிதானசிந்தாமணி.

இதுவரை தமிழில் வெளிவராத “அபிதானசிந்தாமணி” என்னும் அறிய பெயர்கராதிப் புத்தகமானது மதுரைத் தமிழ்ச் சங்கத்தாராம் பதிப்பிக்கப்பெற்று முடிவடைந்திப்பொழுது கலிகோ பைண்டுசெய்து விற்பனைக்குச் சித்தப்படுத்தி வைக்கப்பெற்றிருக்கிறது. இதில் வடமொழி தென்மொழி நூல்களிலும், உலக வழக்கிலும் வழங்கிவரும் பிரசித்திபெற்ற தேவர், முனிவர், அரசர், புலவர் முதலிய பலர்களுடைய பெயரும், அவர்கள் சரித்திரச்சுருக்கமும், நதி, மலை, கடல், தேசம், நகரம் முதலிய பலவற்றின் பெயரும், அவற்றின் விவரணங்கள் பலவுமெழுதப்பெற்றிருக்கின்றன. ராயல் 8-பக்கம் கொண்ட பாரம் 131 உள்ளது. நல்லகாகித்தத்திற் ரெளிவான எழுத்திற் பதிப்பிக்கப்பெற்றது. இதன் விலை ரூ. 7 (ஏடு) வேண்டுவோர் மதுரைத் தமிழ்ச்சங்கம் மானேஜருக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.

R. Rangaswami Aiyer,

Ag. Manager.



—

கடவுள்துணை.

செந்தமிழ்

தொகுதி-க.1] பரிதாபி வாலி ஜப்பசிமீ [பகுதி-க.2.

ஜயவினைவின் விடையுரை.

(சங்கம் பக்கத்தோடுச்சீ.)

7-வது வினா:—புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரப்பெயர்க்கு “இருபிறப்பாளர் மூவரானு மியல்பாகவிறுக்கப்படுங் கடன் முன்றனுள் முனிவர்கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார்கடன் புதல்வரைப் பெறுதலானுமல்ல திறுக்கப்படாமையின் அக்கடனிறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்” என்று விவரண மெழுதப்பட்டிருக்கிறதே; இவ்வதிகாரத்துக்கு இருபிறப்பாளர் மூவரே இலக்காகவும், நான்காம் வருணத்தவர் விலக்காகவுங் கொள்ளுதல் பொருந்துமா? விலக்காயின், உரைப்பாயிரத்துள் “எண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய வொழுக்கமே அறமென வெடுத்துக்கொள்ளப்பட்டது. அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறப்பான்மையாகிய சிறப்பியல்புகளொழுத்துப் பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி இல்லறம் தூறவற்றமென இருவகை நிலையாற்கூறப்பட்டது.” என்பதுடன் எவ்வாறு பொருந்தும் என்பதாம்.

இதற்குச் சமாதானம் வருமாறு:—மேற்காட்டிய உரைப்பாயிரத்துள், “எண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென வெடுத்துக்கொள்ளப்பட்டது.” என்பதனால், ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்பட்ட அறப்பகுதிகளுள்

செந்தமிழ்

ஒூடு

ஒழுக்கம் ஒன்றே இம்மை மறுமை வீடென்னு மூவகைப்பயனு மளித்தலால் சிறந்த அதனையே அறத்துப்பாலுட் சொல்லக்கருதிய அறமென வெடுத்துக்கொண்டனரென்பதும், “அதுதான் நால்வகை நிலைத்தாய்வருணங்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையா கிய சிறப்பியல்புகளோழித்துப் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையாற் கூறப்பட்டது.” என்பதனால் வருணங்தோறும் வேறுபட்டிருக்கும் அறுதொழில்முதலிய சிறப்பொழுக்கங்களை யொழித்து எல்லா வருணத்தார்க்கும் பெரும்பான்மையுமொத்த பொது வொழுக்கங்களையே அறத்துப்பாலுட் சொல்லக்கருதிய அறமென வெடுத்துக்கொண்டனரென்பதும் நன்கு விளங்குகின்றன.

இவற்றிற்கேற்ப நால்வகை வருணத்துள் இருபிறப்பாளர் மூவரானிறுக்கத்தகுங்கடன் மூன்றனு ளொன்றுகிய புதல்வரைப்பெறுதலென்னு மொழுக்கம் பொதுவியல்பாமா ரெங்கனமெனில்? நால்வகை வருணத்துள் அந்தனர் முதலிய மூவர்க்கும் பொதுமையின் விதிக்கப்பட்டமைகொண்டு பெரும்பான்மைபற்றிய வழக்காப்ப் பொதுவியல்பெனக்கொள்ளக் குறையில்லை.

அன்றியும் அது உலகநடையாங்கால் நால்வகை வருணத்தினர்க்கும் ஒத்த பொதுமையுடைமையாலும், வேள்வி கேள்விகள் போல நான்காம் வருணத்தவர்க்கு விலக்கப்படாமையால் (“கவு)திவிசீநாசிதாலவதி”) “ மறுக்கப்படாதன கொள்ளத்தகும் ” என்னுங்குணிபுபற்றித் தள்ளப்படாமையாலும் பொதுவியல்பாம். ஆகவே உரைப்பாயிற்கில் “பெரும்பான்மையாகிய பொதுவியல்புபற்றி யெடுத்துக்கொண்டனர்” என்பதுடன் மாறுபடுவதன்று.

அங்குனமாயின் கேள்வி வேள்விகளும் அம்மூவரானு மிறுக்கத்தகுங்கடன்களாதலால் அவற்றையும் இதனேடொப்ப வெடுத்தோதாது விடுத்ததென்னைபெனில், அவை அம்மூவகை வருணத்தார்க்கே விதிக்கப்பட்டனவாப் நான்காம் வருணத்தார்க்கு விலக்கப்பட்டிருத்தலால் முதன் மூன்று வருணத்தார்க்கே அறனும் நான்காம் வருணத்தார்க்கு அறன்கடையுமாகிய பிறழ்ச்சியுடைமையாலும், அம்மூவகை

வருணத்துள்ளும் ஒத்த பொதுமையினின்றி வேறுபட்டிருத்தலாலும் சிறுபான்மையாகிய சிறப்பியப்பின்பாற்படுதலால் எடுத்தோதாராயினார்.

ஆயினும் இம்முக்கடனுளொன்றுகிய புதல்வரைப் பெறுதலின் வேறுகித் தென்புலத்தார்க்குச் செய்யப்படும் நீர்க்கடன்முதலியவும், வேள்வியின் வேறுகித் தேவர்க்குச் செய்யப்படும் பூசைமுதலியவும், நால்வகை வருணத்தார்க்கும் பொதுவியல்பாதலால் அவற்றைத் “தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கருளென்றாக, கைப்புலத்தாரேம்பறலே.” என்பதனு லெடுத்தோதிப் போந்தனரெனவுணர்க.

என்னை? இல்வாழ்க்கை, வாழ்க்கைகத்துணைகலம் என்னும் முன்னதிகாரங்களிரண்டனையும் இருபிறப்பாளர்க்குரியவென விசேஷியாது எல்லோர்க்கும் பொதுவாமாறு விவரணவரை யெழுதப்பட்டமையால் அவை நான்கு வருணத்தார்க்கு முரியவென விளங்குகின்றன. அவற்றி நிறுதிக்குறளாகிய “மங்கலமென்ப மனைமாட்சிமற்றதன், நன்கல நன்மக்கட்பேறு.” என்பதனுல் புதல்வரைப் பெறுதலும் நால்வகை வருணத்துக்கும் விதிக்கப்பட்டதெனக் கொள்ளல்வேண்டும்; வேண்டவே புதல்வரைப் பெறுதலென்னும் அதிகாரத்துக்கு எழுதிய விவரணத்தில் “இருபிறப்பாளர் மூவரானு மிறுக்கத்தகுங்கடன் மூன்றானு ஸொன்றுகிய” தெனப் புதல்வரைப் பெறுதல்னன்னு மொழுக்கத்துணை அவர்க்கே உரிய அறமாகக் கூறுதல் எவ்வாறு பொருந்துமெனில்? எல்லோர்க்கும் பொதுப்படக்கூறிய வாழ்க்கைத் துணை நலத்தினிறுதியில் “மங்கலமென்ப மனைமாட்சிமற்றதன், நன்கல நன்மக்கட்பேறு.” என வாழ்க்கைத்துணைக்கோர் அணிநலமாகிய இம்மைப்பயன் பொதுப்படக்கூறி, வருகின்ற அதிகாரத்துக்குத் தோற்றுவாய்செய்ததன்றி எல்லோர்க்கும் ஒத்த அறஞமென விதிகோக்கிக் கூறியதன்றென வுணர்க.

இவ்வாறே விதிநோக்காது இவ்வதிகாரத்துள்ளும், “தம்பொருளொன்பதம்மக்களவர்பொரு, டந்தம்வினையான்வரும்.” “மக்கண்மெய்தீண்டலுடற்கின்பமற்றவர், சொற்கேட்டவின்பஞ்செவிக்கு.” என்றற்றெடுக்கத்தனவாகிய குறள்களில் எல்லோர்க்குமொத்த பொருளுமின்புமாகிய விம்மைப்பயன் கூறியவாறு கண்டுகொள்க.

ஆதலால், இருபிறப்பாளர் மூவர்க்குமே முக்கடனு ளான்று கிய தென்புலத்தார் கடனிறுத்தற்பொருட்டுப் புதல்வரைப் பெறுத வென்னு மொழுக்கம் வேதத்தில் விதிக்கப்பட்டமையால் ஈண்டு அறத்துப்பாலுள்ளடுத்துக் கூறுதற்கியைபுடையததுவேயாமென்க.

ஆயின், நான்காம் வருணத்தவர்க்கு விதிக்கப்படாமையால் கேள்வி வேள்விகள்போலப் புதல்வரைப் பெறுதலும் அவர்க்கு அறன் கடையாமோ? வெனின் ஆகாது. ஏனெனில் மநு முதலிய நால்க ஞான் விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலுமே அறமென்று சொல்லப்பட்டிருக்கின்றன. ஆதலால் அவற்றின் மறுதலீயாகிய விதித்தன செய்யாமையும் விலக்கியன செய்தலும் அறத்தின் மறுதலீயாதலால் அவையே அறன்கடையாகின்றன. அவற்று ளான்றில் அஞ்ச சார்வமையாற் புதல்வரைப் பெறுதல் அறன்கடையன்றென் அனர்க.

மேற்பகுக்கப்பட்ட விதித்தனசெய்தல், விலக்கியன வொழிதல், விதித்தன செய்யாமை, விலக்கியன செய்தல் என்னும் நால்வகைச் செயலினும் வேறுகிய செயல் யாதெனில் விழைவனபுரிதல் என்னும் செயலாம். இதனை, வடநாலார் ராகப்ராப்தம் என்பர். இச்செயல் அறனுமாகாது அறன்கடையுமாகாது உலகநடையென்னும் செயலின் பாற் படுவதாம். இதுவே விதிக்கிலக்காகுமிடத்து அறனுமாம். ஆகவே புதல்வரைப் பெறுதல் என்னு மொழுக்கம் நான்கு வருணத்தினர்க்கும் ஒத்த, விழைவன புரிதவென்னும் உலக் நடையின்பாற் படுவதாயினும் இருபிறப்பாளர்க்கு விதிக்கிலக்கானமைபற்றி அறனைக்கொள்ளக்குறையில்லை.

ஆதலால் நான்காம் வருணத்தவர்க்கு விதிக்கிலக்காகாமையாலும் அவற்றின் மறுதலீச்செயலன்மையாலும் அறனும் அறன்கடையுமாகாது விழைவன புரிதவின்பாற் படும் ஜம்புல நுகர்ச்சிபோல இல்லறத்துள் இன்பம் பயப்படோர் உலகநடையாமென்பது கருதியே முக்கடலேக்கின்றது விலக்கன்றென்று விடை கூறப்பட்டதீந்தன வுவார்க.

8-வது வினா:—புறநானானாற்றில் “விழுநீர்வேவிளாடுகிழவோனே” என்பதற்கு நாட்டையுடையோனன்று பொருளெழுதப்பட்டிருக்கிறது. அப்பொருளில், நாட்டுத்தலைவன் நாட்டுக்குற்றம் என்பனபோல நாட்டுக்கிழவோன் என வல்லொற்றுமிகாமைக்கு விதி யாது? கிழவன் என்னுஞ் சொல்லின் ஸற்றயல் அகரம் ஒகாரமாகிய தெங்கனம்? என்பனவாம்.

இதற்கு விகாரத்தியல்பு என்று விடையிறுக்கப்பட்டிருக்கிறது.

விகாரத்தியல்பாவது எய்திய விதியால் விகாரப்படவேண்டுமிடத்து விகாரமின்றி யியல்பாகியிருத்தல். இது, “இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்.....ஆகுமையிருபே” என்னும்நன்னாற்குத்திரத்து இரண்டாம் வேற்றுமை நிமித்தமாக விதிக்கப்பட்ட விலக்கணம். இவ்விலக்கணத்தால் விரிக்குமிடத்து இரண்டனுருபுதோன்ற விரிக்கவேண்டும்; வேண்டவே இரண்டனுருபுதோன்றுது பிறவேற்றுமையிருபுதோன்ற விரிக்கத்தகும் நாட்டுத்தலைவன், நாட்டுக்குற்றம் என்பனபோல மிக வேண்டுமென்னும் நியமமில்லை பெனவுணர்க.

நாடுகிழவோன் என்பதனை இரண்டாம் வேற்றுமை யிருபுதோன்ற விரித்து நாட்டைக்கிழவோன் என வழங்கல் முறையோவெனில், கிழவோன் என்பது செய்ப்படுபொருளுடைய வினைக்குறிப்பாக வழங்கப்படாமையால் அவ்வாறு விரித்தல்கூடாது. மற்றொவ்வாறெனில்? தொகைநிலைத்தொடர்மொழிகள் விரிக்குமிடத்துத் தன் சொல்லால் விரிக்கப்படுவனவும் பிறசொல்லால் விரிக்கப்படுவனவு மென இருவகைப்படும். அவற்றுட் பிறசொல்லால் விரிக்கப்படுக் கொகைநிலையைப் பிரிவிலொட்டென்றும், இது தன்சொல்லாற் பிரிப்புழித் தொகைப்பொருள் தோன்றுதென்றும் “வினையின்ரெகுதி காலத்தியலு” மென்னுஞ் சூத்திரவுரையிற் சேனுவரையர் கூறுவார்.

தன்சொல்லால் விரிக்கப்படும் தொகைநிலையை அநித்திய சமாசமென்றும் அதன் விரியை ஸ்வபதவிக்கிரகமென்றும், பிறசொல்லால் விரிக்கப்படுங் கொகைநிலையை நித்தியசமாசமென்றும் அதன் விரியை அஸ்வபதவிக்கிரகமென்றும் வடநூலாரும் வழங்குவார்.

இவ்விலக்கணங்கொண்டே நாடுகிழவோன் என்பதனைப் புறா அாற்றுரைகாரர் கிழவோன் என்னும் தன்சொல்லால்விரியாது அதன் பரியாயச்சொல்லாகிய உடையோன் என்பதுகொண்டு நாட்டினையுடையோன் என விரித்துப் பொருளுரைத்தமை காண்க.

இவ்வாறே சிறுகுடிகிழான் முதலிய பெயர்களையும் சிறுகுடியுடையான் எனப்பிறசொல்லால் விரிக்க இரண்டாம் வேற்றுமைத் தொகையாய் விகாரத்தியல்பாமாறுகாண்க.

என்னை? உடைமை, கிழமை, உரிமை யென்பன ஒருபொருட் சொற்களாயிருப்ப அவற்றுள் உடைமையென்னும் சொல்லடியாகப் பிறந்த வினைக்குறிப்புக்கொள்ளும் பொருளுடையான், புகழுடையான் என்ற ஞோடக்கத்தனவாகிய தொகைநிலைகள் பொருளையுடையான், புகழையுடையான் எனத் தன்சொல்லால் விரித்தற்கிடஞ்கவும் ஏனை நாடுகிழவோன், சிறுகுடிகிழான் முதலியன் நாடுடையான், சிறுகுடியுடையான் என்னும் பிறசொல்லான் விரித்தற்குரியவாமா ரென்னெனில், கிழவேரன் என்னுஞ் சொல்லைச் செய்ப்படுபொருள் கொள்ளும் வினைக்குறிப்பாக வழங்கும் வழக்கின்மையால் அது கொள்ளுதற்கேற்ற பிறசொற்கொணர்ந்து விரிக்கப்பட்டதெனக்கொள்க.

இவ்வாறே தொழில், வினை, செயல்என்பன ஒருபொருட் சொற்களாயினும் அவற்றுட் செயலென்பதன் பகுதியடியாகவே செயப்படுபொருள்கொள்ளும் வினைவிகற்பங்கள் தோன்றுதலும் ஏனையவற்றூற் ரேண்றுமையும் இவ் வழக்கிற்குச் சான்றூருக்கக்கொள்க.

நாடுகிழவோன் என்னுந்தொடர் இரண்டாம்வேற்றுமைத் தொகையாயின் இதனேுடைத்த “பழமுதிர்சோலைமலைகிழவோனே” என்னுஞ் திருமுருகாற்றுப்படையின்கணுள்ள “மலைகிழவோன்” என்னுஞ் தொடருக்கு மலைக்கு உரிமையை உடையோன் என நான்கனுருபு விரித்துப் பொருளெழுதப்பட்டிருப்ப தென்னெனில் அதுவும் தன் சொல்லால் விரிக்கப்படாது என்பதுகொண்டு போந்தபொருளைப் பிறதொரு தொடரா மூனர்த்தியதெனவனார்க.

இனி இதற்கில்வாறன்றிக் காதுசிறியன் நாடுபெரியன் என்பவற்றுட்போல, நிலைமொழியாகிய நாடென்பது பொருண்முதற்பெய

ராம் நின்று வருமொழியாகிய கிழவோன் என்னும் வினைக்குறிப்புப் பெயரின் முதனில்யாகிய கிழமையென்னும் பண்புப்பெயர்கொண்டு முடிவதோ ரெழுவாய்த்தொடராக்கொண்டு இயல்பாகியதென்பது மொன்று.

இத்தொடர் “உயர்தினை தொடர்ந்த பொருண்முதலாறு, மத வெட்டுசார்த்தினத்தினைமுடியின்” என்னு மிலக்கணத்துட்ட சார்த்தி வெண்பதனாற் பெறப்பட்டது. இச்சுத்திரத்துட்டாரனமாகக் காட்டும் “பொன்பெரியன்” என்பதும், உபபதசமாசமென்னும் பிரிவி லொட்டாம். இதனை விரிக்குமிடத்தும், பெரும்பொன் னுடையன் என்று னும், பொன்பெரிதுடையன் என்று னும் பொன்னாற் பெரியன் என்று னும் பிற்தொடரான் விரித்துரைக்குமாறுகாண்க.

இனிக்கிழவோன் என ஈற்றயல் அகரம் ஒகாரமாமா ரெங்கன மெனில், நன்னால் விருத்தியுரைகாரர் “பெயர்வினையிடத்துள்ளரய வீற்றயல், ஆவோவாகலுஞ் செய்யுஞ்ஞுரித்தே” என்னும் சூத்திர வுரையில் உம்மையால் அகரம் ஒகாரமாதலு முண்டென்று கொண்டு அதற்கு இதனையே யுதாரணங்காட்டினர்.

தொல்காப்பியத்துள் “ஆவோவாகும் பெயருமாருளவே, யாயிடையறிதல் செய்யுஞ்ஞளே” என்னாஞ் சூத்திரத்தால் ஆகாரமே ஒகாரமாமென்று விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சுத்திர வுரையில் சேனாவுரையார், “உழவன் கிழவன் என்பனவெனில் அவை - அன்னீற் றுப்பெயர்; ஒருமொழிப்புணர்ச்சியா னவ்வாறுநின்றன வென்பது, ஆன்றூயவழி உழவோன் கிழவோன் எனத்திரியுமாற்றிக.” என்ற மையானும், “அழாஅன், கிழாஅன் என்னும் அளபெடைப் பெயர் கள் அளபெடுத்தால் ஆவோவாகா.” என ரச்சினார்க்கினிய ரூரைத்த மையானும் கிழமை யென்னும் பண்படியாகப் பிறக்கும் ஆன்றற வினைக்குறிப்புப்பெயரின் ஈற்றயல் ஆகாரம் ஒகாரமாகத் திரிந்ததென்பதே முன்னோர்கொண்ட கொள்கையென விளங்குகின்றது. இவ் விருவகை முடிபுகளையு முணர்ந்து பொருந்துமாறுகொண்டு தெளிக்குகொள்க.

முற்றும்.

பத்திராதிபர்.

வ.

வினைப்பகுதி வேறுபடுகை.

வினைப்பகுதிகள் விருதிகளை உறுங்கால் வேண்டும் விகாரங்கள் பூண்டு பலபல விதமாக வேறுபாடுறுகின்றன. விகாரங்களுக்கு விதி கருமில்லை. பதங்களைப் பாகுபாடு செய்வோர் சிலர் தோன்றன் முதலிய செய்யுள் விகார விதிகளையே அவைகளுக்கும் விதிகளாக அமைத்து முடிப்பார். வேறு சிலர் “விளம்பியபகுதிவேறுதலும் விதி.” என்னும் நன்னாற் சூத்திரத்தை விதி எனக்கொண்டு “விளம்பியபகுதி” என்றது “நடவாழ்ச்சி” முதலியவைகளை எனவும், “வேறுதல்” என்றது விகாரத்தை எனவுங் கூறுவார். எங்கன மாயினும் ஆசுக. அதனால் வரக்கடவதோர் இழுக்கில்லை. நட, வா, மடிமுதலிய வினைப்பகுதிகளின் புணர்ச்சிகள் சிலவற்றை நா மாராய்ந்த போது நமக்குத் தோன்றியவைகளையும் இங்கே எழுதுகின்றோம்.

நட.

நட என்னும் பகுதி தல், கை, வை, பு முதலிய விருதிகளை உறுங்கால் வேறுபாடுறுவதில்லை. நடத்தல், நடக்கை, நடவை, நடப்பு எனவரும். நடவை-வழி. ஐ முதலிய விருதிகளை உறுங்கால் வேறுபாடுறும். ஐ என்பதனை உறுங்கால் இறுதி அகரம் கெட்டு நடை எனவரும். நடை என்பது தொழிற்பெறாய் நடத்தல் என்னும் பொருளும், பெயராய் வாயில், ஒழுக்கம் முதலிய பொருள்களும் பயக்கும். பிறவினையாகுங்கால் அகாரம் நீண்டு நடாத்தல், நடாத்துதல், நடாவல் என வரும். வடமொழியிலும் நட என்பது அசைத்தல் என்னும் பொருள் பயந்து ஒரு புடையான் இதனை ஒத்துநிற்கின்றது இந்த நட என்னும் வாய்பாட்டுப் பகுதிகள் கட, கிட, இட, பற முதலியன்.

வரலாறு.

கட	கடத்தல்,	க	கடவை,	கடவு,
கிட	கிடத்தல்,	கிடை,	கிடக்கை,	கிடப்பு.

வினைப்பகுதி வேறுபடுகை

நாடு

பற	பறத்தல்,	பறை,	பறவை,	பறப்பு.
இற	இறத்தல்,	இறை,	இறவை,	இறப்பு.
இட	இடத்தல்,	இடை,	இடவை,	இடவு.
அல	அலத்தல்,	அலை,	அலவை,	அலவு.
மண	மணத்தல்,	மணை,	மணவை,	மணப்பு.

இவற்றுள்ளே கடை=வாயில். கிடை=சயனம். பறை=சிறகு. இறை=கடவுள். இறத்தல்=கடத்தல். இடை=நடு. அலை=கொலை. மணை=விவாகமேடை. மணத்தல்=விவாகஞ்செய்தல், கூடல். இங்குள்ள ஐ விகுதிக்கு, வினைமுதல் முதலிய பொருள்களுள் எதற்கு எது பொருந்துமோ அதற்கு அதுவாக அமைத்துப் பொருள்கொள்க. கடவை=கடப்பு. கிடக்கை=பூமி. இறவை=எணி. இடவை=வழி. அலவை=தூர்த்தை. மணவை=அடுப்பு. ஏனையவைகளையும் இங்கனமே பொருள்கொள்க. விகுதிப்பொருள்களையும் இயைபு நோக்கி உணர்க.

வா.

வா என்னும் பகுதி விகுதிகளை உறுங்கால் குறுகல், ரகரமெய் விரிதல் முதலிய விகாரங்கள் பெற்று முடியும். இந்த வா என்னும் வாய்ப்பாட்டு விகுதிகள் தா, ஆ, சா முதலியன. இவற்றுள்ளே தா என்பது பெரும்பாலும் வா என்பது போன்றே முடியும். இவை வரல், வருதல், வரவு, தரல், தருதல், தரவு என வரும்.

வரவு என்பது வருங்காலம் எனவும், தரவு என்பது எருத்தம் எனவும் பொருள்பட்டுப் பெயராயும் நிற்கும். பெயர்ப் பொருளிலே விகுதியையும் பெயர் விகுதி என்க. வா, தா, என்பன மின் முதலிய வைகளை உறுங்கால் வம்மின், வம்மோ, வம்மெனல் எனவும், தம் மின், தம்மோ, தம்மெனல் எனவும் முடிந்து நிற்கும். அல்லதும் கில்கில பகுதிகளுக்குப் பின் சேர்ந்து நின்று விகுதிகளை உற்று உலை வரல், துயல்வரல், சைவரல், பைவரல், ஆவரல் எனவும், அலைதரல், உழிதரல், போதரல் எனவும், உலைவந்தான், அலைதந்தான் எனவும்

முடிதலும் உள். துயல்வரல்=அசைதல். சைவரல்=இகழ்ச்சியறல். “சைவந்தவனீ” என்று மாயாவாதியை உமாபதிசிவாசாரியர் கூறுவர். பைவரல்=மெவிதல், துயருறல். “பைவரா வருங்கானில்” என்று வில்லிபுத்தூரர் கூறுவர். ஆவரல்=ஆதல். “ஆவரும் வன்மைநேரறிந்துதிட்டலால்” என்று கம்பநாடர் கூறுவர். உழிதரல்=திரிதல். போதரல்=போதல், கொண்டு போதல். இவை வருங்கால முற்றுய் உழிதர்வார், போதர்வார் என முடிதலுமுள். உழிதரல், போதரல் என்பன இவ்வரிசையிற் சிறிது வேறுபாடுடையன.

வா என்பது உடன்பாட்டுத்தொழிற்பெயராய் வாரானை என வும் வரும். வாரானை=விருக்க. இ, வாய், து முதலிய பெயர்விகுதி களை உற்று வாரி, வருவாய், வந்து, வருங்கள் எனவும் வரும். வாரி=வரற்பாலது, வரும்பொருள். வருவாய் என்பதும் இப்பொருட்டு. வந்து=காற்று. கொண்டு என்பதனேடு சேர்ந்து கொண்டுவா என நின்று விகுதிகளை உறுங்காற் கொணர்தல், கொணர்ந்தான் எனவும் முடியும். இங்கே வா என்பது தன்னை அணையும் ரகரமெய்யைத் தோன்றவிட்டுத் தான் கெட்டுப்போயிற்று. நிலைமொழி ஈறும் போயிற்று. இப்படிச்சில சொற்கள் சுருங்கிமுடிதலும் வழக்கு. முது மைக்குதுறைவு என்பது முதுக்குறைவு என்றுயிப் பின் முதுக்குறைந்தான் எனவும் வருகின்றது. புக+விடல்=புகட்டல் எனவும் வரும்.

அசைதல், போதல், வீசுதல் எனப்பொருள் பயக்கும் வா என்னும் வடமொழிப்பகுதியையும் இந்த வா என்பது ஒரு புடையான் ஒத்து நிற்கின்றது. வடமொழியிலுள்ள வா என்பது வாதம், வாயு முதலிய பெயர்களுக்கு முதனிலையாகும். தா என்பது போல வடமொழியிலுள்ள தா (ஞா) என்றும் விளைப்பகுதியும் கொடை என்னும் பொருளைப் பயக்கின்றது. தமிழ்மொழியிலே வங்கு வழங்கும் தாரு, தாநம், தாதா, தேனு, தேயம் என்பவைகளும், வரதன், தனதன், முகுந்தன் முதலிய மொழிகளிலுள்ள தன் என்பதற்கும் தா (ஞா) என்பதுவே முதனிலையாகும்.

வா, தா என்பன ரகரமெய் விரியப்பெற்றது போலவே ஆ என் அம் பகுதியும் கரமெய் முதலியன விரியப்பெற்று ஆகல், ஆகுதல்

எனவும் வரும். வா, தா என்பன சிலபகுதிகளுக்குப் பின்னிற்றல் போலச் சில பொய்ப் பகுதிகளுக்குப் பின்னின்று அவைகளை விளைகளாக்கும். அப்பெயர்கள் ஆ என்பதனேடு சேருங்கால் ஈறுகெட்டு விகுதிகளைப் பொருந்தும். தல், பு முதலிய விகுதிகள் வருங்கால் அவை இரட்டும்.

வரலாறு.

சோகம் + ஆ + தல் = சோகாத் தல் = வருந்தல்.

ஏமம் + ஆ + தல் = ஏமாத் தல் = மயங்கல், மகிழ்தல்.

அல்லல் + ஆ + தல் = அல்லாத் தல் = துயருறல்.

விம்மல் + ஆ + பு = விம்மாப்பு = பொருமல்.

சா என்பீது தல், கை முதலியவற்றேடு புணருங்கால் சாதல், சாகை, சாவு எனவரும். இறந்தகாலத்திலே ஆகாரம் எகாமாய் தகர வுகரம் விரியப்பெற்றுச் செது என நின்று செத்தான் என வரும். வினைத்தொகையிலே செது என்றே கிற்கும். “செது மகவு” என்று சீவகசிந்தாமணிகாரருங் கூறுவர். வா, தா என்பன வரு, தரு என நிற்றலையும் அறிக.

பா என்பது உகரமும் யகரமும் விரியப்பெற்றுப் பாவதல் என வும், பாய்தல் எனவும் வரும். மற்றையன பின்னர்க் கூறப்படும்.

இங்ஙனம்,

அ. குமாரசவாமிப்பிள்ளை.

ஓளவையாரது நீதிநால்கள்

(சனக-ஆம் பக்கத்தோடர்ச்சி.)

(1) “ஏழுதெ யஷி ஓமெந்துகிடிரா
ஒலூதெ அராதுக்கூடு சௌதிகடு |
ஐவாகாலயமதெந ஒலூதெ
வதபொஷுவாவாவதீவண்டடு” ||

இதன் பொருள்:— சிங்கத்தினது குகையிற் சென்றால் யானையின் தந்தங்களையும் முத்துக்களையும் பெறலாம். நரிதுழையிற் சென்றால், கன்றுக் குட்டியின் வாலும் குளம்பும் தோலின்றுனுக்கு கருமே பெறலாகும்.

“அரிமந் திரம்புகுஞ்தா லானை மருப்பும்
பெருகொளிசேர் முத்தும் பெறலாம்—நரிதுழையில்
வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கர்த்தபத்தின்
ரேலுமல்லால் வேறுமுன்டோ சொல்.”

நீதி வெண்பா 2.

(2) “வாழாயாய்க்கவுட்டெலாகவியகவு
வாக்காராவுட்டாவுட்டெலாகாவியகவுடு |
கொவா தொகெ கொகிலவெஷுாவகாரா:
கொவா தொகெ மத்தைவெஷுாவகாரா:”

இதன் பொருள்:— இன் சொல்லால் உலகத்தா ரெவர்க்கும் விருப்பும், வன் சொல்லால் உலகத்தா ரெவர்க்கும் வெறுப்பு மாகும். இவ்வுலகிற் குயில் செய்த உதவி யாது? இவ்வுலகிற் கழுதை தான் செய்த குற்றம் யாது?

“மென்மதுர வாக்கால் விரும்புஞ் சகங்கடின
வன்மொழியி னலீகழு மண்ணுலக—நன்மொழியை

யோதுகுயி லேதங் குதவியது கர்த்தபந்தான்
ஏதபர்ர் தஞ்செய்த தின்று :'

நீதி வெண்பா 4.

(3) “ஸ்ரூபோ நட்டங் பூஜதி வை பாதோ நிஷயாவயிழுதொ
யஃ - ஷாத்மீ யதூரதி வை பாதை-உதிஶாபூதி காலை । பொ-
செஷ்டா வெண்டாக்குவதி ஹி நதி பூஷிதொ ஹ-பூவதீநா-
ஶநாம் ஷபுதொவிததி வெரை நதக்காஃ கலூபணி” ॥

இதன் பொருள்:—இளமைப் பருவத்தில் நன்றாக வடக்கி யாளப்
பட்டவன் வயது வந்தக்கால் மேன்மை யடைவான்; திண்ணம்.
இளமைப் பருவத்து மனம் போனபடி நாடோடியாகத் திரிந்தவன்,
பிற்காலத் தெங்குச் செல்லினும் அவமானமே யடைவான். இள
மையில் வளைக்கப்பெற்ற மூங்கில் பிற்காலத்தில் அரசர்களுக்கும்
மேலானங்பர்வையடையும். அவ்வாறு வளைக்கப் பெறுதமுங்கிலைக்
கழைக்கூத்தர்கள் தம் கூத்துக்களுக்கு கெல்லாமேற்றதெனக்கொண்டு
கழுதையின் மேலேற்றிச் செல்வார்கள்.

“வருத்தவளை வேயரசர் மாழுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
வேழும்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.”

நீதி வெண்பா 7.

(4) “சூராயா ஓவா யெ ஓவாதீஸ் வைநூலாகவு” ।
சூரா ஓவீ யெஷா டெஷா ஓவாயபதெ லாகஃ” ॥

இதன் பொருள்:—ஆசைக்கு அடிமைப்பட்டா ரெவரோ, அவரே
உலகத்தாருக்கெல்லாம் நல்ல ஊழியராவர். ஆசையை அடிமைப்
படுத்திக் கொண்டார் எவரோ, அவருக்கு உலகமே யடிமையாகும்.

“ஆசைக் கடியா னகிலலோ கத்தினுக்கு.
மாசற்ற நல்லடியா னவானே—ஆசை

தனியடிமை கொண்டவனே தப்பா துலகங்
தனியடிமை கொண்டவனே தான்.”

நீதி வெண்பா 12.

(5) “இவவகாரம் வறை தீக்கூ
இவவகாரா தாவகோ ஓஹா தீக்கூ ;
இவவகாரபாவகால ஹா
ஒ-ஜ-நவநாநி தீக்கூநி ” ||

இதன் பொருள்:—சூரிய வெப்பம் மிகவும் சுடும். சூரிய வெப்பத் தினும் நெருப்பு அதிகம் சுடும். சூரிய வெப்பம் நெருப்பு இவ் விரண்டினையும் விடத் தீயவரின் சொற்கள் மிகவும் சுடும்.

“ வெய்யோன் கிரண மிகச்சுடுமே வெய்யவனிற்
செய்யோன் கிரணமிகத் தீதாமே—வெய்யகதிர்
எல்லோன் கிரணத் தெரியினிலு மெண்ணமிலார்
சொல்லே மிகவுஞ் சுடும்.”

நீதி வெண்பா 93.

(6) “ராஜதிகாரம் பரீதலம் வஸுா-நிகாரா-நிதிதொ ஓஹா-பரீது
ராஜதிகாரா-நிதொல ஹா ஹா-நவநாநி பரீதாநி ” ||

இதன் பொருள்:—நிலவு குளிர்ச்சியானது. நிலவி னும் சந்தனம் குளிர்ச்சியானது. நிலவு சந்தனம் இவ்விரண்டினையும் விட நல்லோர் களின் இனிய வார்த்தைகள் குளிர்ச்சியுள்ளனவாம்.

“ திங்க எமிர்த கிரணமிகச் சீதளாமே
திங்களினுஞ் சந்தனமே சீதளமாம்—இங்கிவற்றின்
அன்பறிவு சாந்த மருஞ்ஞடையார் நல்வசனம்
இன்பமிகுஞ் சீதளமாமே.”

நீதி வெண்பா 94.

ஒளவெய்யாரது நீதிநால்கள்

குட்டி

(7) கூட்டுரைணாது தமதொத்தாப் பொரா தெவலினாலும் கூட்டுரைதொபறவேக்கு தெந வயவாரா ஹாதா கூட்டுரை சாரெனள மூத்து தாம் பாவக்கோதா நால்லூத்து தீவுத்து தா ஶத்ராவத்து, யாது தெந ஜமெந சாஸ்து வதா டெசீது வா நூத்து போ நூத்து ” ॥

பார்த்தருஹரி நீதி சதகம் 67.

இதன் பொருள்:—அடுத்து வந்து தன்னிற் புகுந்த நீரின் பொருட்டாக, முதலிலே பாலினுற் றன்னிடமுள்ள குணங்கள் யாவுமளிக்கப்பட்டன. பிறகு நெருப்பில் வைத்துக்காய்ச்சு, பாலுக்குற்றதாபத்தைக்கண்டு அதற்கு ஆற்றுது நீரானது தீயிற் சுண்டி ஆவி போக்கலாயிற்று. அவ்வளவிற் பால் தன் மித்திரனைகிய நீருக்குற்ற விபத்தினைக் கண்டு தீயிற் குதித்து அதனை அவிக்காநிற்க, உடனே மித்திரனையை தண்ணீர் தன்னுடன் சேரக் கண்டு அடங்கி நிற்கின்றது. நல்லோர் தம்மில் உண்டாகும் நட்பு இத்தன்மைத் தன்றே ?

“பாலினீர் தீயனுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து மேலுநீர் கண்டமையு மேன்மைபோல்—நாலினெறி யுற்றே ரிடுக்க னுயிர்கொடுத்து மாற்றுவரே மற்றேர் புகல மதித்து.”

நீதி வெண்பா. 77.

(8) “பொகாநாத வாநாது வாவை நாவீநநெ ஷீய தாம் - தூவாடையெல் வாராடையெலாவாராஷுத்தெயெ ராக்ரா ஷடைதலநடி । தெவைநாதா நாது நியஷ்டாத தூவநஜாநாவலீ வஸங்காலா . ந ஹாதெநுவ காலாநி கெவலாதின் வாவடு தூவயா வடநடி ” ॥

இதன் பொருள்:—உலகத்தா ரெவரையும் மகிழ்ச் செய்யும் சந்தன மரமாகிய தோழு! நீ இவ்வனத்து இருத்தல் வேண்டாம். இவ்வனம் கடினமும் உள்ளம் பொள்ளலுமாகவுள்ள கோணலான மூங்கில்

குக்கு

செந்தமிழ்

களால் (கொடியோரும் இழிவான எண்ணமுடையோருமாகிய இழி சூலத்தோரால்) நிரம்பப் பெற்றது. இம்மூங்கில்கள், ஒன்றே டொன்று உரைசித் தீப்பற்றிக் கொழுந்துவிட டெரிய, அத்தீயின் ஜ்வாலைகளால், தன்னினங்களை மட்டுமே யன்றி இவ்வனம் முழு வதையுமே ஏரித்துவிடும்; அந்தோ !

“ சந்தனத்தைச் சேர்த்துவுங் தக்க மணங்கமழுஞ் சந்தனத்தைச் சார்வேய் தழுல்பற்ற—அந்தவனங் தானுமச் சந்தனமுங் தன்னினமு மாள்வதன்றித் தானுங் கெடக்குமே தான்.”

நீதி வெண்பா 99.

(9) “பொளைதைக்கி பூர்ஜோ வத வத வஷதூநாலைத்தாஷாங் ர டெயு வெஷ்டூர்ஜா விவஷதி வஷதூஷாய்க்கித்துவி । ராஜாயாகாயாதெ ஹரிதை கவக்குாஸக்கெல கூயங்கித்துவாவுத்துப் கூ ஜுவ வவனெலெஹாமணயதி ” ॥

இதன் பொருள்:— எல்லா விஷயங்களையும் கசடறக்கற்று நன் குணர்ந்த வித்துவானே யாயினும் ஓரறிவுமற்ற பேதையர் பல ரிடையிற் சென்றிருப்பானுயின், அவன் நன் கல்வித்திறமையிற் சிறிதும் விளங்கான். அந்தோ; அந்தோ. பெரியதொரு கர்ப்பூர்க்கட்டி உப்பளத்திற் சென்று கிடப்பின், அதனைக் கவலைப்பட்டு உப்பினின்று வேறுபிரித்து எவன் அறிவான்?

“ கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங் கர்ப்பூர மாமோ கடலுப்புப்—பொற்பூரும் புண்ணியரைப் போல விருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியரா வாரோ புகல்.”

நீதி வெண்பா 33.

(10) “ கெளபெரயா கிரிஜப் வாவனை குதீவாடு—குவடாவி மொ ரொசிதஃ— பூதூதா தாரிரவங் ஶராஜக் குதீயரிடிவாா மொசியாகு ।

ஒளவையாரது நீதிநால்கள்

குக்கு

காஷி ராத்திரீ வெங் மணாஷவி இணிமெட்சாவித்தொ ரோஷநா
பூர்காஸரு ஸும்மாணாஷவெந மாணிரெநா மஹு ணி கிங் ஜநநா”

(யஞ்சதந்த்ரம், I தந்த்ரம், பக்கம் 17, Kiethorn's Edition

Bombay.)

இதன் பொருள்:—பட்டுப்பூச்சி யெனப்படும் புழுவினின்று பட்டும், கல்லினின்று பொன்னும், பசுவினது உரோமத்தினின்று அறுகும், சேற்றினின்று தாமரையும், கடவினின்று சந்திரனும், பசுவின் சாணத்தினின்று கருநெய்தலும், விறகினின்று தீயும், பாம்புப்படத்தினின்று இரத்தினமும், பசுவினது பித்தநீரினின்று கோரோசனையும் உண்டாகாங்கின்றன. நல்லோர்கள் தமக்குள்ள உயரிய சூணங்களாலேயே விளங்கானிற்பர். அவர் எங்கே பிறந்தாலுமென்?

“தாமரை பொன்முத்துச் சாமரைகோ ரோசனை பால் பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா—தாமழுன்மற் றெந்கே பிறந்தாலு மெள்ளாரே நல்லோர்கள் எங்கே பிறந்தாலு மென்.”

நீதி வெண்பா 1.

(11) “காரினீ விராய வா-குதெ
வாக்குலைவீவா-வாவீகுதெ காலை
வா-குதெ வா-குசாயாவதீ
வா-தஶாதைத் துக்காலை-ஷம் ஸடிதி” ||

இதன் பொருள்:— பிடியானை நெடுங்காலம் சூலாகவிருந்து அரசரெவராலும் போற்றி வளர்க்கப்படுவதாகிய யானைக்குட்டி யொன்றைப் பெறுகின்றது. கொழுத்த பெண்பன்றி விரைவினில் அருவருப்புக் கிடமாகவுள்ள பல குட்டிகளையீலுகின்றது.

“பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறவினேர் நற்புதல்வா ஜெப்பெறுத னன்றுமே—பொற்கொடியே பன்றிபல குட்டி பயந்ததனு லேதுபயன் உன்றமையா தோகரிக்கென் ரேது.”

நீதி வெண்பா 54.

(12) “காஞ்சிந நவயெளவநூ வழா |
ஸாஞ்சிநதபவஸ் மலா வழா |
இாக்ரஹீநஸிஸாஜீவநா வழா |
உக்வீநநாலோஜநஂ வழா” ||

இதன் பொருள்:— கணவனை யிழந்தார் கட்டழகும், சாந்தகுண மில்லாதார் தவப்பயனும், அன்னையில்லாப் பிள்ளைகளின் ஆயுரும், பல்லில்லாதா ருண்ணுமுனவும் பாழேயாம்.

“காந்தனில் லாத கனங்குழலாள் பொற்பவமாஞ் சாந்தகுண மில்லார் தவமவமாம்—எந்தின்மேயே யன்னையில்லாப் பிள்ளை யிருப்ப தவமவமே, துன்னையிறில் லாருண் சவை.”

நீதி வெண்பா 6.

(13) “காஷாதாராணாஂ ந ஶாராநா வெநாஃ
காஷாதாராணாஂ ந ரா மிஹிநா வாகஃ |
வித்ராதாராணாஂ ந வா-வா ந நித்ரா
காஷாதாராணாா ந வயங் நாஜா” ||

இதன் பொருள்:—பொருளாசை யுடையோருக்குக் குருவும் சுற்றத் தாருமில்லை. மிக்க பசியுள்ளோருக்கு ருசியும் சமையற் பக்குவமு மில்லை. கல்வி கற்பதில் மிக்க வாசையுடையாருக்குச் சுகமும் நித்தி ரையுமில்லை. பெண்ணைசை கொண்ட காழகருக்குப் பயமும் வெட்க முமில்லை.

“போற்று குருகிளைஞர் பொன்னைசை யோர்க்கில்லை தோற்றுபசிக் கில்லை சவைபாகங்—தேற்றுகவி ரேசர்க் கிலைச்கமு நித்திரையுங் காழகர்தம் மாசைக் கிலைபயமா னம்.”

நீதி வெண்பா 73.

(14) “காயெ-சூடு ஓாலீ கர்ஜெஷா இ~~தீ~~
 ராடுவே அ ஈக்ஷி^{ங்} க்ஷீயா யரித்து ।
 ஹேஹே அ ஓதா ஸயதெவ வெஶா
 ஷ்டு-சீயாதா காமயஶ-வாதி” ॥

இதன் பொருள்:—தொண்டுசெய்வதில் அடியாள் போலவும், ஆலோ சனையில் மந்திரிபோலவும், அழகிற் சிதேவி போலவும், பொறுமையிற் பூமிபோலவும், அங்கில் தாய் போலவும், கலவியில் வேசை போலவும் இவ்வாறு குணமுழுடையவள் நல்ல மனைவியாவள்.

“அன்னை தயையு மதியாள் பணியுமலர்ப்
 பொன்னி னழகும் புவிப்பொறையும்—வன்னமுலை
 வேகி துயிலும் விறன்மாந் திரிமதியும்
 பேசி விவையுடையாள் பெண்.”

நீதி வெண்பா 30.

(15) “வீரஷி^{ங்} வீரஷி^{ங்} பாந்ராவி பாந்திராந் அாராந் ராந்
 அவி^ந அவி^ந பாந்ராவி பாந் வாந்தி-வெவக்ஷி^{ங்} காணா^{ங்}
 அந்தி^{ங்} அந்தி^{ங்} பாந்ராவி பாந் காஞ்சாந் அாரா-வண-காந்
 ந பூணாகெ லுக்குதி விக்குதி-ஜாயதெ ஹொதி-ஓநாங்” ॥

இதன் பொருள்:—அரைக்க வரைக்கச் சந்தனம் நன்மனைம் கமழும், துண்டிக்கத் துண்டிக்கக் கருப்பந்தடி சுவையதிகப்படும், புடம் வைக்கப் புடம் வைக்கப் பொன் மாற்று உயரும், உயிர்போகுஞ் தறு வாயிலும் உத்தமரிடத்துள்ள நற்குணம் மாறுது.

“பொன்னுங் கரும்பும் புகழ்பாலுஞ் சந்தனமுஞ்
 கிண்ணம் படவருத்தஞ் செய்தாலு—முன்னிருந்த
 நற்குணமே தோன்று நலிந்தாலு முத்தமர்பால்
 நற்குணமே தோன்று நயந்து.”

நீதி வெண்பா 64.

(16) “ஹிதங் ந வாஹு ஹைஹிதங் ந வாஹு^०
 ஹிதாஹிதங் ரெநவதா ஹாஷணீயம் ।
 ரெஹாண்கொ நாசி கூபாலஹிக்ஷா^०
 ஹிதொபதெஷாந் ஜலங் பூவிஷடி^०” -

இதன் பொருள்:—இதமுஞ் சொல்லலாகாது. அஹிதமுஞ் சொல்லலாகாது. (ஆதவின்) இதம் அஹிதம் இரண்டுஞ் சொல்லலீயாகாது. ஏரண்டர் என்னும் பெயரிய மாழுனிவர் இதமான சொல்லைச் சொல்வியதனால் தண்ணீரில் வீழ்ந்தாழ்ந்திறந்தார்.

“ இதமகித வார்த்தை யெவர்க்கேனு மேலாம்
 இதமெனவே கூறவித மன்றே—இதமுறைத்த
 வாக்கினு லேரண்ட மாழுனியுஞ் சோழமெனுடு
 தேக்குநீர் வீழ்ந்தொழிந்தான் சேர்ந்து.”

நீதி வெண்பா 67.

(17) “யாவ தவோஅயசியவு^० வஶஹகார ஜாதி^०
 பூஷவ கணகவபெயந் வுதொஹி தாவகு ।
 ஊயாவி தெந வாநலஹா மஹதீஷா துமிர
 தநிஷ்டவோவி ஹி வாரா வாவவெவலநீய^०” ॥

இதன் பொருள்:—எங்கும் நறுமணங் கமழுமாமரமே, நீ பழுக்கத் தொடங்கு முன்னரே, நெருங்கிய முட்களின் கூட்டம் எப்பறமும் உண்ணைச் சுற்றிகொண்டுவிட்டன. பழம் இல்லை யெனினும்வேண்டா. உன்னு நிழலும் கூடக்கிடைப்பதருமை யாயிற்றே. ஆகவின், நீ காய் காய்க்காமலும் பழம் பழுக்காமலும் இருப்பதே நலம். அப் பொழுது, கஷ்டமின்றி உண்ணை நெருங்கலாகும்.

“ தாழுங்கொடார் கொடுப்போர் தம்மையுமீ யாதவகை .
 சேமஞ்செய் வாருஞ் சிலருண்டே—யேமநிழல்
 இட்டுமெலர் காய்களிக ளீந்துதவு மாமரத்தைக்
 கட்டுமுடை முள்ளொனவே காண்.”

நீதி வெண்பா 59.

(18) “ஊதிருஷாதுக்கியுஸா யா ஜிஹாநபாயிடி ,
தயா ஶாது சாஸி-குஹஸஃ ஸாலீ லவதி பாசிஶாநு” ॥

- இதன் பொருள்:— நாவானது முப்பத்திரண்டு பற்களுக்கிடையே இருந்தும் எவ்வாறு தீங்கினுக்குள்ளாகாது சுகமுற்று வாழ்கின் ரதோ, அவ்வாறே புத்தியுள்ளான் பகைவரது கூட்டத்து ஸிருங் தும் அவரால் இன்புற்று வாழ்வான்.

“பகைசேரு மெண்ணைஞ்கு பற்கொண்டே நன்ன
வகைசேர் சுவையருந்து மாபோற—கோகைசேர்
பகைவரிட மெய்யன்பு பாவித் தவராற்
சுகமுறுத னல்லோர் தொழில்.”

நீதி வெண்பா 5.

(19) “துணாலுவாதராஸு-மலஹு மலாஷவி வ யாஷகி :
வாய-நா கிங் ந நீதொவெள தீயெய யாஷபெழிதி”

- இதன் பொருள்:— துரும்பினும் பஞ்ச கனங்குறைந்தது. பஞ்சினும் இரப்போன் கனங் குறைந்தவன். அப்படியாயின், இரப்போனைக் காற்று இழுத்துக்கொண்டு போகாததென்னே வெளின், அவன் வந்தால், தன்னை யேதேனும் கொடுக்குமாறு வேண்டுவா னென்பதையீடு அவனை இழுக்கிறதில்லை.

“நொய்தாங் திரணத்தி னெய்தாகும் வெண்பஞ்சி
னெய்தா மிரப்போ னுவலுங்கால்—நொய்யசிறு
பஞ்சதனி னெய்யானைப் பற்றுதோ காற்றனுக
வஞ்சமவன் கேட்ப தறிந்து.”

நீதி வெண்பா 8.

(20) “நிலஸாரவஸு பாதாய-தவஸு புராயணாஸங்வரோ இஹாநு ,
ந வாவணை- பூநிதூஷாஷபுராஷுக்காவஸு புஜாயதெ”

இதன் பொருள்:—சீர்மையில்லாப் பொருளுக்குப் பெரும்பான்மை யும் ஆரவாரம் மிகுதியாக வளது. வெண்கலத்தினேசை மிகைப் படும். பொன்னினது ஒசை அவ்வாறில்லை.

“ சிற்றுணர்வோ ரொன்றுஞ் சிலுசிலுப்ப ரான்றமைந்த முற்றுணர்வோ ரொன்று மொழியாரே—வெற்றிபெறும் வெண்கலத்தி னேசை மிகுமே விரிபசும் பொன் னெண்கலத்தி னுண்டோ வொலி.”

நீதி வெண்பா 35.

டி. எஸ். குப்புவூமி சாஸ்திரி.

ஆர்:

பாண்டிய சாசநம்

VI.

(35) திரிபுவன சகரவத்திகோநேரி(நீ)மை கோண்டான திருவழுதி வளாட்டு திருக்குருகூ போலிஞ்சுநினற்றுள்ளிய பரமஸ்வாமி(36) கள் கோயில் திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவாகஞக்கு வடத்திலே செம்பிநாட்டு கிழமைக் கொடுமென்றான மதுரோதயநல்லூ (அ) அரையன்பூவனுண வேணு (37) உடையா அரையன திருநாடுடையானுண நிலகங்கரையா பெயராறகண்ட திருநாடுடையான சநதிக்கு திருப்படிமாற துள்ளிட்டு வேண்டு நிபந்தங்களு (38) ககும இவ வேணுடையார் பிறந்த உத்தாட்டாதினாள் தீஷ்வர பூ-ஹாதிப்பதா(க) கண்ட சிதத்திரைத் திருங்கள் பதி () அஞ்சக்கும் திருப்படிபாற துள்ளிட்டு வேண (39) மூம் நிமந்தங்களுக்கும் திருநாளாபதி கசும் இநாட்டு பெருங்குளமான உத்தமபாண்டியங்கலலாரில் இப்பரமஸ்வாமிகளுக்கு தேவதான இறையிலி (40) யாய இவ வேணுடையாக்கு காளியான நிலம் அஞ்சவேலியில் திருவெளாறை நினற வாதிப்பிரான

வண்டுவரைப் பெருமானுன் சுந்தரபாண்டிய(41) வழி ஹாதராயனுக்கு இவ வேண்டுடையான காராணமை—தனமதானமமாக குடுத்த நிலம் அரையும் நீக்கி நிலம் நால்ரையும் முன் னுடையாரை (42) தவிரத்து யிக-ஆவ்த னெதிராமானுமுதல் காராணமைமியாடசி தேவதான மாக் இடப்பெறவேணுமென்றும் ஓயன் மழவராயன் நமக்கு சொ (43) னனமையில் இப்பரமஸவாமிகளுக்கு வடத்தீசசெமபினாடடுக கீழைக் கோடுமளூரான மதுரோதயநல்லூ அரையன் பூவுன் வேணு டையான அரையன் திருநாடுடையானுன் நிலகங்கரையன் பெய்ரால் கண்ட திருநாடுடையான சந்திக்கு திருப்படிமாற்றுள்ளிடடு வேண்டும் நிபந்த (45) நகஞ்கருக்கும் வேண்டுடையான பிறந்த உத்தாரட்டாதினாள் தீ (ாத) தமபழ-ஹாதிபதாக கண்ட சித்திரைத் திருநிலா யிரு-சுக்கு திருப்படிமாற்றுள்ளிடடு வேண (46) டும் நிபந்தங்கஞ்கருக்கும் திருந்தபடிக்கும் பெருங்குளமான உத்தமபாண்டிய நல்லூரில் இப்பரமஸவாமிகளுக்கு தேவதான் இறையிலியாய் இவ (47) வேண்டுடையானுக்கு காணியான நிலம் அஞ்சவேவியில் இத் திருவெளாளரை நினற ஆதிப்பிரான வண்டுவரைப் பெருமாளான சுந்தரபாண்டி,

ஞாங்பிரான் சந்திதி மேலைமதிள், வடக்குப்பத்தி

(1) யபழ-ஹாத ராயனுக்கு இவ வேண்டுடையான காராணமை தனமதானமாகக் குடுத்தநிலம் அரையும் நீக்கி நிலம் (2) நால்ரையும் முன் னுடையாரைத் தவிரத்து இவ வாணுமுதல் காராணமைமியாடசி தேவதானமாக இட (3) ட வரியிலா ரெழுததிடட ஊ (ா) வ(ரி)யும் கேழவியும் தரசசோன்னேம கைக்கொண்டு இப்படிச்சுத்து தித்தவரை செல (4) வதாக கலசிலும் செமபிலும் வெடடிவிததுக்கொளக். இவை அருமபெறக்கூறத்துப்பு (?) துபபோகுளத்த (5) ராழ வான் ஆண்டபிரான அழகனுன் அழகிய பாண்டிய விழுப்பரையன ஏழுத்து. யாண்டு ஏக-வது நாள் (6) சாகல்ச இவை அ () ட நாடடு பெருமண்ணூ அரையன் முடிவழங்கும் பெருமாளான விக்கிரமபாண (7) டிய உத்தரமநதிரி எழுதது-உளவரி-யாண்டு பதி னென்றுவது நாள்-காராணமை க இத் தேவதானம் இப்ப(8) டிக்கு-உளவரி - திருவழுதிவளநாடடு திருக்குருகூ பொலிஞ்சு நினற்று

ளிய பரமஸ்வாமிகளுக்கு வடத்தீச செ(9)மயில நாட்டுக் கிளைக்கோ மூன்றான் மதுரோதய நலஹா அரையன் திருநாடுடையானுன் நிலகங்க (10) ரையன் பேரால் அரையன் பூவனை வேண்டுடையான் கண்ட திருநாடுடையான் சந்திக்கும்வேண்டுடையான் பிறநத உத்தரட்டாதி நாள் தீயஷ்டு பூஷா திபபதாகக கண்ட சித்திரைத் திருநாள் யிரு-க்கும் (12) திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந் தங்களுக்கும் திருநாடுபடிக்கும் பதினெண்ரூவதன் எதிராமாணு (13) முதல் காராணமைத் தேவதானமாக பெருங்குளமான உத்தம பாண்டியங்கலஹாரில் இப்பரமஸ்வாமிகளுக்கு (14) தேவதான் இறையிலியாய் இவவேண்டுடையான் காணியான (—) நிலம் அஞ்சில திருவெளாளறநின்ற வாதிப்பி (15) ரான் வண்டுவரைப்பெருமானுன் சுந்தரபாண்டிய பூஷாத் ராயனுக்கு இவவேண்டுடையான தனமதானமாகக்குடு (16) தத் நு-வேவினிலம் அரைந்கக்கி வேவி சாஇ நிலம் நால்ரையும் முன்னுடையாரை தவிரதது இவவாணு முதல் காராணமை தேவதான் (17) மாக இட்டமைக்கு—இவைபுரவரி—திணைக்களாநாயகம் வடவெளாளாரூன் (?) பாண்டியவளாட்டு கூற்ற குடுடையான் சீராளனப்படாலகனன (18) பழந்திப்ராயனெழுதது—இவைபுரவரி—இவைபுரவரி—திணைக்கள் நாயகம் வடவல்லத் திருக்கை இளான் குடியான் இந்திராவதார நலஹா சதிரன் திருவணை அடைத (19) தானை விலலவ (தரை) தரையன் எழுதது. இவை வடத்தீச செம்பினாட்டு ஆயக்குடியான் அழகியபாண்டிநலஹா சீவலவலங் ஏறு திருவுடையா (20) னன் காவிங்காரஜ (ய)ன் எழுதது—இவைபுரவரி-திணைக்கள் நாயகமமிழ்லைக்கு(கூ)ற்றதது நடுவிறக்குற்ற சீப்ராந்தகங்கலஹா வாணியங (21) குடையான் அழகன் கேசவப்பெருமாளான் செழியத () ரயன் எழுதது இவை கீழவேமடு நாட்டுதசசனுரா அரையனகத்திரா (22) யிருமுடையானுன் கவிங்க தரையன் எழுதது இவை மிழலைக்கு(கூ)ற்றதது நடுவிறக்குற்றபாவாலி� (?) மங்கலதது பளையுருட்டய பரஞ்சோதி சீராமனுன் செயய (?) ராஜீன் எழுதது-இவைபுரவரி—திணைக்களாநாயகம் மிழலைக்கு(கூ)ற்றதது நடுவிறக்குற்ற (24)ா வாணியங்குடையான் அரையன் அழகன் கச்சியராஜன் எழுதது முததுற (று) கு(கூ)ற்றதது கலஹான் உலகளநத சோழங்கலஹா (25)ா கபபலாருடையான் அரைய

அழகனான முனையதறையன எழுதது இவை கீளவேமபொட்டு இராசவுல்ல....புரதது ஒருவரவணிநதான (26) எனக்கு நல்ல பெருமாளான தமிழ் பலவரையன எழுதது இவை மிழலைக்கு(கு)றத்துக் கீழக்குறுத்தத (சு)சனாருடையான அருளாளன செவ (27) ககதேவ னான் வானுயிராஜன எழுதது இவை கீடசெமபினாட்டு மாலங்குடி அரையன தெயவசசிலையானுன நுளம்பாயிராஜனஎழுதது(28)இவை வடதலைச் செமபினாட்டு கீழைக்கோடுமலஞ்சான மதுரோதயநல்லா ஆரையன திருந்துடையான நிலகநகரையன (29) எழுதது.

A. M. சடகோபராமா நுஜாசார்யன்,

திருச்சிராப்பள்ளி நாஷநல் ஷஹஸ்கால்.

ஏ

ஸ்ரீமந்தாஸ் துதி விரிவுரை.

:0:

உண்மையறிவானந்தவுருவாகியெவ்வுயிர்க்குமுயிராய்நீரின் ரண்மையனல்வெம்மையெனத்தனையகலாதிருந்துசராசரங்களீன்ற பெண்மையுருவாகியதன்னுனந்தக்கொடிமகிழ்ச்சிபெருகயார்க்கும்[ம்]. அண்மையதாயம்பலத்துளாடியருள்பேரொளியையகத்துள்ளவப்பா

சத, சித் ஆனந்தவடிவாகிய, எல்லாவுயிர்களதறிவின்கண் னும் அகவறிவாகி, நீரினது தட்பமும் தீயினது வெப்பமும் ஒப்ப முறையே மேற்போந்த அவ்விருவேறு நிலையினும் தம்மைவிட்டு நீங்காதுடனுகி, இயைந்துஙின்று, இயங்குகினை நிலைத்தினையாய இருபாலுயிர்களையும் தருமுறையானே தந்தருளிய மகடே இயல்புடைத்தோர் வடிவெடுத்தருளிய சிவகாமவல்லியென்னுங் தேவியார்க்கு உவகை மேன்மேற் பெருகுமாறு, மெய்ஞ்ஞானிகட்கு அணியனும் அஞ்ஞானிகட்குச் சேயனுமாயினும் திருவரங்கின்கண் அப்பாகுபாடின்றி அவ்விருபாலார்க்கு மொருங்கிராய் ஆண்மைப்பட்டு ஆடல் செய்த

குடுக்கு

சேந்தமிழ்

லான் அருஞும் நடேச சிவபரம்பொருளை எமதகத் தின்கண் வைக்கு மாற்றுன் வைத்துச் சிந்திக்குமாற்றும் சிந்திப்பாம் என்றவாறு.

அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப்பிழம்பாயது அச்சிறப்பியல்பென்பது தேற்றுவார் உண்மையறிவானந்தவருவாகினவும், இங்கானம் யாதினும் விரவாது நின்றருளிய அச்சிவ பரம்பொருள் உயிரோதானும் அவ்வியர் வழிப்பட்டு நின்றருளியதோ ரியைபுநிலையென்பது தேற்றுவார் உயிர்க்குயிராய் எனவும், எஞ்ஞான்றுந் திரி பின்றுய நீராய குணியின் வேறுபடாத அதன் குணமாய குளிர்ச்சி யொப்ப தன் இயற்கைநிலை யெனப்படும் சிறப்பியல்பிற் நிரியாது நின்றருளிய சுத்த சிவமாகிய குணிப்பொருட்குக் குணமாயியைந்த சத்தியது இயல்பு இற்றென ஒரு உவமையோடு படுத்துத் தேற்றுவார் நீரின் தண்மையெனவும், காட்டத்தோடுடனங்கால் தோன்றுது மறைந்தும், அதனின் வேறுங்கால் மறையாது வெளிப்பட்டும் இவ்வாறு இருவேறு திறப்பட்ட நிலைக்குரிய சத்தியது இயல்பு இற்றென்பது தேற்றுவார் அனல் வெம்மையெனத் தனியகலாதிருந்து எனவும், இறைவன் நிகழ்த்தும் எத்தொழி இும் உலக நிகழ்ச்சியோடொத்து நிகழ்த்தவின் இவ்வுலகின்கண் ஆடுதலுன்னர்த் தாங்கித்தந்தகருவைப்பின்னர்த் தாங்கியீ இும் மகடூலவெயாப்ப எங் தந்தையோடியைந்து நின்றுகொண்டு இருவேறுயிர்வர்க்கங்களையும் ஈன்றருஞும் எம்மன்னையென்பது தேற்றுவார் இருந்து சராசரங்க ளீன்றவெனவும், இவ்வுலகியல் நடாத்தற்பொருட்டு ஆயதோர் உபசார வடிவேயல்லாது அப் பெண்மைவடிவு உண்மைவடிவன்றென்பது தேற்றுவார் பெண்மையுருவாகி எனவும், ஐந்து தொழில் நடாத்தற்கண் தலைவனென வழங்கப்படும் அக்கடவுட்கு உரிமை யெய்தியதோர் தலைவி யென்பது தேற்றுவார் தன்னுணந்தக்கொடியெனவும், இத் தண்மையளாய தேவி அத்தண்மைத்தாய ஆடல் காண்டல் தூற்பயன் நோக்கியின்று உயிர்ப்பயன் நோக்கியே யென்பதுதேற்றுவார் கொடியினுக்காய் என்னது கொடிமகிழவெனவும், அதுவும் ஒருகால்நிகழ்ந்தும் ஒருகாற் பிறழ்ந்தும் வரும் இவ்வுலகநிகழ்ச்சியினீக்குவார் மகிழ்ச்சிபேண வென்னது பெருக எனவும், பல்லாற்றுனும் எம்தி எம்தி ஈண்டிய பலவேறு காண்போர் குழாங்கானுமாறு ஆடும் இவ்வுலக

அரங்கு ஒப்பாங்கமுமோர் நிகழ்ச்சியென்பது தேற்றுவார் யார்க்கு மண்மையதாய் அம்பலத்துளாடியருள் பேரொளியெனவும் “அருவு முருவு மறிஞர்க்கறிவா—முருவமுடையா னுளன்” என்பதுபற்றி அறிவோர் அறியார் என்னுங் தமதரமின்றி எல்லார்க்குமொப்ப அவ்வணிமைநிலையொன்றே ஆண்டுடையனென்பது தேற்றுவார் யார்க்கு மண்மைதாய் எனவும், இந்நிகழ்ச்சிபற்றிய இவ்வுலகியலோ டொக்கு மாயினும் இருங்தங்குனம் தற்பயன் நோக்கியாடும் அதுபோலாது பிறர் பயன் நோக்கியாடும் பிறதோர் இயல்பிற்றென்பது தேற்றுவார் அம்பலத்துளாடியென வொழியாது ஆடியருள் எனவும், இதுபற்றியன்றே இவ்வுலகுயிரெல்லாம் விளக்கமுறுவன் அல்லுழி அவை யங்கில்லன வென்பது தேற்றுமுகத்தான் அவனென்றாலும் பெரும்பெயர்க்கடவுள் ஏனையர் அன்னரல்லரென்பது தேற்றவும் இவ்வாற்றானவன் இயல்பு எவையெல்லை யுடையனுயினும் அவை யாதுமின்றி நின்றதோர் பேரியல்புடையனென்பது தேற்றவும் ஒளியென்றோழியாது பேரொளி எனவும், இருந்தவாற்றான் யார்க்கும் இவ்விறைவளையன்றி நிகழ்வன யாதுமின்மையின் அவனருளால் எமதகத்து நிகழ்ந்த இந்திகழ்ச்சி அங்கிகழ்ந்தாங்கே நிகழ்ந்து முற்றுப்பெறுமாறு செய்தற்குரிய உபாயம் அங்கிகழ்ச்சி நிகழ்தற்கு நிலைக்களமாய அவ்வகத்தின்கண் அவனை யமைத்துவைத் துபாசிப்பதே பிறதின்மென்பது தேற்றுவார் அகத்துள்வைப்பாம் எனவும் யாத்தோதினார்.

இனி உருவாகி உயிராகி யென உடலுயிர்க்குரிய பெயர்கள் தலைப்பெய்தோதியது, இறைவனும் எம்மனேர் இயல்புபோலும் இயல்புடையனென அவனியல்பு பயின்றநிந்த பயிற்சியான் வைத்து எல்லார்க்கு மெளிதின் விளக்குதற்குப்போலும். அற்றாகவின்றே ஆனந்தமயமாய் உயிர்க்குணர்வாய் என்னுமை. மேலும் இறவாடியுள் யார்க்கு மண்மையதாய் என்றேதியது மென்பது. எனத்தைனயகலாதிருந்து என்பதனை மேலுங் கூட்டியுரைக்கப்பட்டது. அற்றேல் அனல்வெம்மை யென்பதனை முன்னையநிலைக்கும் ஏனையதனை ஏனையநிலைக்குமாக மாறிக்கொண்டாற்படும் இழுக்கென்னையெனின் எஞ்ஞான்றும் பிறழாநிலையாய அச்சொருபநிலையோ டியைந்துடைய இறைவியது இயைபிற்கு அன்னதாய நீரியல்பே பொத்தலானும், அன்னதன்றி முன்னர்த் தோன்றுது மறைந்து பின்னர்ச் சாதனத்தாற்

விளங்கித் தோன்றலின் இருந்து எனவு மிங்குனம் வேற்றுமை தோற்றுவிக்கப்பட்டது.

வேறும் நிலைபற்றி உண்மையறிவானந்தவுருவாகியென்ற துணையே அற்றேல் அவ்விபல்பு அவ்வியிர்கட்கு முள்துபோலுமென்பாரை நோக்கி உயிர்கட்கு அவ்வியல்புளதாதல் அவனேபேப்பட்ட ஒற்றுமை பற்றிய உபசாரமே பிறிதன்றென்றுணர்தற்கு. உடனும் நிலைபற்றி உயிர்க்குயிராய் என்ற துணையே அற்றேல் அவ்வாறு உடனிலையாக வின் அவனென்மின் வேறான்றன்பாரை நோக்கி அங்குனமாயினுடு அவன் வேறுவேற்றுமை நிலையடையனென்பதற்கு. ஒன்றும் நிலை பற்றிஆடியருள் பேரொளியை எனவும் வேறுவே ரெடுத்தோதப்பட்டது.

சசற்கு வேறு வேறு இயற்கை செயற்கீக்கள் உள்வாமாறு போல அநீசர்க்கும் இயற்கை செயற்கைகள் உள்வாமென்றதற்கு உயிரெனவும் சராசரங்கள் எனவும் வேறு வேறு ஒதப்பட்டது. சிவ சத்தியது இருவேறியல்பும் இன்னவாமென்றற்கு இருவேறு உவமை எடுத்தோதப்பட்டது. ஒழிந்த இயற்கை செயற்கை ஈண்டெடுத்தோதாமை இயைபின்மை நோக்கியெனக்கொள்க. இனி இதனுட் கொண்டுகிடந்த அறுவேறு வினையெச்சங்களானும் இறைவன் அறுவேறு குணங்களுங் கொள்ளலைத்தமை உட்பத்துக்கொண்டனர்க.

(இங்கும் ஆசங்கை யெடுத்துவிரிப்பிற் பெருகும்.)

க. ப. இராமநாதன்.

பள்ளத்துர்.

— செந்தமிழ் நேயர்களுக்கு வேண்டுகோள்.

இம்மதுரைத் தமிழ்ச்சங்கத்தாராற் சென்ற பத்துவருட கால மாகத் தமிழ்மொழியின் வளர்ச்சி கருதி மாதமொருமுறை வெளி யிடப்பெற்றுவரும் இச்செந்தமிழ்ப் பத்திரிகையானது பல பண்டிதர்களாலும் எழுதிவரப்பெறும் அரியலிஷயங்களை எளிதிலெல்லோருமின்ற வெளிவரும் பெருமைவாய்ந்ததென்பது யாவரு மறிந்ததே. அது செந்தமிழ் கேயர்களின் அபிமானத்தையும், பண்டிதர்களின் ஆதரவையுங்கொண்டே இப்பகுதியோடு பத்தாங்கொகுதி முற்றுப் பெற்றுவிட்டது. இனிவரும் பதினேராங்கொகுதி தொடக்கப்பெறும். அதன் முதற்பகுதிக்கும் வழக்கம் போல முன்பண்மனுப்பிப் பொற்றுச் சந்தாநேயர்கள் செந்தமிழை யபிமானிக்க வேண்டுமென்பதை ஞாபகப்படுத்துவதுடன், பண்டிதர்களும் செந்தமிழ்க்குச் சிறந்த விஷயதானமளித்துப் பண்டுபோற் செந்தமிழைச் சிறப்பித்து வருமாறு வேண்டுகின்றேன்.

—

புத்தக வரவு.

— லிட் (:0:) டீடீ —

குற்றுலக்குறவுஞ்சி:—இது தமிழிற் குற்றுலத்தலபுராணம் பாடிய திரிகூடராஜப்பன் கவிராயரென்னுஞ் சிறந்த பண்டிதராற் சொற்களை பொருட்சவை பொருந்திய சிறிய நாடகப் பதுவலாகப் பாடப்பெற்ற பிரபந்தமென்பது யாவரு மறிந்ததே. இதற்கு மதுரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவான் ஸ்ரீமத்—மு. ரா. அருணைசலக் கவிராயரவர்கள் அரும்பதவரை யெழுதி டெம்மி 10 பாரங்கொண்ட புத்தகம்காக அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். இதன்விலை அணு 0-6-0 வேண்டுபவர்கள் மதுரை வடக்காவணிமூலவீதியிலிருக்கும் விவேக பாது அச்சியந்திரசாலையிற் பெறலாம்.

யோகசூத்திரம்:—இது வடமொழியிற் பதஞ்சவிமுனிவராற் செய்யப்பட்ட 195 சூத்திரங்களடங்கிய யோகசாஸ்திரம். இதில் ஸமாதிபாதம், ஸாதநபாதம், விபூதிபாதம், கைவல்யபாதம் என்னும் நான்கு பாதங்களூள்ளன. இந்து லுக்கு வடமொழியில் வியாக்கியானங்கள் பலவுள். அவற்றுள் “வியாஸபூஷ்யம்” என்னும் ஒரு வியாக்கியானத்தைத் தழுவிய தமிழரையுடன் மதுரை பிரஹ்மக்ஞானசபையின் அக்கிராசனத்திபதி பிரஹ்மமூர் ப. நாராயண ஜியரவர்களாற் பிரவித்தம் செய்யப்பெற்றிருக்கிறது. கைவல்ய சாதனத்திகளைக் கற் பிக்கும் இவ்வரியதாலைத் தமிழ்மக்களு மறிந்துயிம்படி அச்சிட்டு வெளியிட்ட ஸ்ரீமத் ஜீயரவர்களுக்குத் தமிழுலகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் ஒன்று.

ஸ்ரீமத் பாகவதவினாவிடை இரண்டாம்பாகம்:— இது ஸமலாப்பூர் பி. எஸ். ஷஹஸ்கல் முதல் உதவிப் போதகரான ஸ்ரீமத்-ஆ. வி. கஸ்தாரி ரங்கையர் பி. எ., எஸ். டி., அவர்களால் வசன நடையில் இயற்றப்பெற்றது. இது பாகவத புராணத்தின் 10—11—12 ஆம் ஸ்கந்தங்களிலுள்ள விஷயங்களைப்பற்றிச் சமரசபாவத்தோடு தெளிவாக எழுதப்பட்டு ஜனரல் சப்ளோஸ் கம்பேனியிற் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது. இதன் விலை ரூபா ஒன்று.

சிதம்பரதேவர் சரிதம்:—இது சென்னை விவில் மெடிகல் ஸர்வில் ஸப் அலிஸ்டென்ட் ஸர்ஜன் ஸ்ரீமத்—வி. எஸ். அருணைசலம்பிள்ளையவர்களா வியற்றப்பட்ட வொரு நாதன கதை. இது நட்பு, ஜக்கியம், இராஜசேவை, பிரஜாபாலனம், ஆத்மவிசாரம் முதலிய பல நெறிகளும் விரவிய சுவையுடைய நடையிலெழுதப்பட்ட 31 அத்தியாயங்களடங்கியது. இதன்விலை ரூபா ஒன்று.

 மேற்கண்டபுத்தகங்கள் 4-ம் பாணிடியள் புத்தகசாலையில் வழக்கப்படி சேர்க்கப்பட்டன.

சென்னை முயிலாப்பூரில் ஸ்தாபித்திருக்கும் தர்மரகஷண சபையின் ஜிந்தாவது ரிப்போர்ட்டைப் படித்து ஆனந்திக்கிறோம். தர்மங்க ஞக்காகலற்பட்ட சொத்துக்களைச் சரிவராடத்துவதற்கு ஏற்கனவே யிருக்கும் சட்டத்திற் சில மாறுபடுகள் செய்யவேண்டி இச்சபையின் அங்கத்தினர் சிலர் போனவருடம் நவம்பர்மீ 11வயில் மாட்சி வரமதங்கிய கவர்னரவர்களிடம் கண்துபேசியதில் கவர்னரவர்கள் அதைப்பற்றி போசிப்பதாக விடையளித்ததைக்குறித்து சந்தோஷப்படுகிறோம். இச்சபையார் போனவருடத்திற் பொது நன்மைக்காகச்செய்த காறியங்களாவன:—(1) இச்சபையின் காரியதறிகிளில் ஒருவரான Mr. ப. நாராயணயர் அனேக இடங்களில் இச்சபையின் பயோகத்தைப் பிரசங்கித்ததுமல்லாமலும் கோவிலிற் சீர்திருத்தம் செய்யவேண்டியவைகளைப்பற்றித் தமிழில் அச்சுப்பிரதிகள் இனமாக எல்லாருக்கும் கொடுத்தார்கள்.

(2) செங்கற்பட்டுக்கோர்ட்டில் மூன்று கேசுகளும் திருச்சினுப்பள்ளிக்கோர்ட்டில்லைன்றும் வடஅற்காட்டுக்கோர்ட்டில்லைன்றும் மலையாளம் கோர்ட்டில் ஒன்றும் கோவில்கள் தேவஸ்தானங்கள் விஷயமாய்த் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. ராமேசவரம் தேவஸ்தானத்தைப்பற்றிய சீர்திருத்தம் சரியாய் நடைபெற்றுவருகிறது. இன்னும், தர்மத்துக்காக விடப்பட்ட சொத்துக்கள் அனேகம் இச்சபையாரால் மேற்பார்த்துவரப்படுகின்றன.

இச்சபை நமக்கு அத்தியாவசியம் என்பது இந்த ரிப்போர்ட்டைப் படிக்கும்பொழுதே விளங்கும். கனதனவான்கள் இச்சபையிற் சேர்ந்து இதன் அபிவிர்த்தியைக் கருதித் தனதுதனி செய்வார்களென நம்புகிறோம்.

மாணைஜர்,
தமிழ்ச்சங்கம், மதுரை.

வினம்பரம்.



மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்று மாதங்டோறும் வெளியாகும் “செந்தமிழில்” பிரசுரமாகவேண்டிக் கருதியனுப்புகிற வித்தியா விஷயமானதும், சாஸ்திரவுணர்ச்சியுள்ளதுமான விஷயப்பிரவசனங்களையும், பத்திரிகைக்கனுப்புஞ் சமாசாரங்களையும், ஆராய்ந்தபிப்பிராயமெழுத அனுப்புகிற புஸ்தகங்களையும், நாதனபுஸ்தக ஆராய்ச்சி விஷய சமாசாரங்களையும், “செந்தமிழ்”ப்பத்திரிகை விஷயமாய் ஏற்படக்கூடிய சகலவித லெட்டர்களையும், மணியார்டர் வகையறாக்களையும், ஒடு தமிழ்ச் சங்கம் அச்சாரீஸில் செய்யவேண்டிய வேலைகளையும், தமிழ்ச்சங்கத்தோடு சேர்ந்திருக்கிற சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை விஷயமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய ஸ்கூல் தகவல் களையும் பற்றி எழுதிக்கொள்ளவேண்டியவர்கள் ஷு தமிழ்ச் சங்கம் மாணைஜருக்கு எழுதவேண்டியது.

(2) மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பைண்டு ஆகாததாக ஏராளமான சங்கப்பதிப்புப் புஸ்தகங்கள் விற்பனையாகவேண்டியவைகளாக விருப்பதால், ஒரே தடவையில் 50-க்கு மேற்பட்ட பிரதிகள் வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு இதன் மூலமாகத் தெரிவிக்கிற தென்னவென்றால், அதிகமான பிரதிகள் வாங்குவோர்களுக்கு ஒடு தமிழ்ச் சங்கம் பிரவிடெண்டு அவர்கள் ஒவ்வொரு ஆர்ட்டருக்குத் தக்கவாறு 100-க்கு 40 - ரூபாய் வரை கமிஷன் கழித்துக் கொண்டு ரொக்கமாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாமென்று உத்தரவு செய்திருக்கிறபடியால், தேவையுள்ளவர்கள் உடனே மதுரைத் தமிழ்ச் சங்கம் ஆயிஸ் மாணைஜருக்கு மனுச் செய்து கொள்ளவும்.

துறிப்பு:—சங்கத்தின் மெம்பர்கள், சந்தாதார்கள் சங்கம் ஆயிசுக்கு எழுதும் கடிதம் வகையராக்களில் தங்கள் பேருக்கு வரும் “செந்தமிழ்” பத்திரிகை விலாசத்தில்கண்டிருக்கிற நிம்பரைக் குறிப்பிட்டு எழுதவும்.

R. Rangaswami Aiyer,

Ag. Manager.

659

(No. 1.)

THE TEST OF TIME!

FOR OVER THIRTY-SEVEN YEARS

SCOTT'S EMULSION

has stood every rigid test that learned Physician could suggest.

LUNG TROUBLES,
COUGHS,
COLDS,
LOSS OF FLESH,
POOR APPETITE,

and as a Tonic and Tissue Builder for both Father and Son



Always get the
Emulsion with
this mark—the
Fisherman—the mark of the
"Scott" process!

NOT TOUCHED BY HAND

FOR SALE AT ALL
CHEMISTS.

SCOTT & BOWNE, LTD.,
MANUFACTURING
CHEMISTS

LONDON, ENGLAND.

(No 2.)

CHAMBERLAIN'S COLIC, CHOLERA AND DIARRHŒA REMEDY.

வயிற்றுக்கடைப்பு, வாந்திபேதி, சீதபேதி இவைகளுக்கு

சேம்பர்லென் துரை கண்டு பிடித்த
மருந்து.

இதனால்

வயிற்றுவலி, அதிசாரபேதி, சீதபேதி, வாந்திபேதி, வயிற்றுக்கடைப்பு முதலான குடில் நோய்கள் பலவும் ஒழியும்.

இந்த ஆச்சரியமான மருந்து, உலகத்திலுள்ள மற்ற மருந்துகளைவிட மனுவத்தோடு களுக்குத்தியாய் நின்று, நோயையும் வேதனையையும் நீக்கி அநேக ஆயிரம் உயிர்களைக் காட்பாற்றியிருக்கிறது.

இம்மருந்தை ஒருதரம் குடித்தாலும், எவ்வித கொடிய வயற்றவலியும் போய்விடும். பொல்லாத சீதபேதிக்கும், முன்று தரைகுடித்தால் போதும்; அவ்வளவோடு வேதனை நீங்கும், வியாதியும், ஒழியும். எப்போதும் பலிக்கும் மருந்து, ஒருபோதும் தடியதன்று.

இது, மூலிகைகளால் ஆன மருந்து. கைப்படாமல் சேய்த மருந்து